

ಶ್ರೀ:

॥ ದ್ವಾದಶಲಿಙ್ಗಸ್ತೋತ್ರಮ् ॥

ತ್ವಾತಸ ಲಿಂಗಕಳಿಂಥೋತ್ರಮ

(1)

ಸೌರಾಷ್ಟ್ರದೇಶ ವಸುಧಾವಕಾಶಿ
ಜ್ಯಾತಿರ್ಮಯ ಚನ್ದ್ರಕಲಾವತಂಸಮ् ।
ಭಕ್ತಿಪ್ರದಾನಾಯ ಕೃತಾವತಾರ
ತಂ ಸೋಮನಾಥಂ ಶರಣं ಪ್ರಪದ್ಯಿ ॥

ಬೆಳೊರಾಂಢಿಟರ ತೋಂಕೆ ವಿಷಾದಾವಕಾಂಕೆ
ಜ್ಯೋತಿರ್ಮಯಮ ಸಂತರಕಳಾವತಂಸಮ್!
ಪಕ್ತಿಪರತಾನಾಯ ಕ್ರಾತಾವತಾರಮ
ತಮ ಬೋಮನಾತಮ ಶರಣಮ ಪರಪತಯೇ!!

ಪ್ರಮಿಯಿಂ ತುಂಡಿಪರಪಾನ ಬೆಳೊರಾಂಢಿರತ್ತಿಲ್ ಮಹಿ
ಕಗ್ನಕ್ಕು ಪಕ್ತಿಯೈ ತೋಂಱ್ರುವಿಕ್ಕ ಜ್ಯೋತಿರ್ನುಪಮಾಯ ತೋಂಣಿ
ಸಂತಿರಕಕಲಾಯಿತನ ವಿಳಂಬುತ್ತಿ ಅಂತ ಶೋಮನಾತರ ಶರಣತೆ
ಕಿರೆನು.

(2)

ಶ್ರೀಶೌಲಶ್ರುಂಗ ವಿವಿಧಪ್ರಸಂಗ
ಶೌಷಾದ್ರಿಶ್ರುಂಗೈಪಿ ಸದಾ ವಸಂತಮ् ।
ತಮರ್ಜುನಂ ಮಲಿಕಪೂರ್ವಮೇನ
ನಮಾಮಿ ಸಸಾರಸಮುದ್ರಸೆತುಮ् ॥

ಬ್ರೀಂಚಲಸಂಗ್ರಹಕೆ ವಿವಿತಪರಾಳಂಕೆ
ಶೇಷಾದ್ರಿಶ್ರುಂಗೈಪಿ ಸಿತಾ ವಸಂತಮ!
ತಮರ್ಜುನಂ ಮಲಿಕಪೂರ್ವವ ಮೇನು
ನಮಾಮಿ ಸಮಂಸಾರ ಸಮುತ್ರ ಶೇತುಮ!!

ಪರ್ಂಪಲ ತೊಟರ್ಕಳಾಕ ಕೊಣ್ಟ ಬ್ರೀಂಚಲಮ, ಅಲ್ಲತ್ತು
ಶೇಷಮಲಾಯಿಂ ಉಚ್ಚಿಯಿಲ್ ಎಪ್ಪೆಪಾಮ್ರತುಮ ಕುಟಿ ಕೊಣ್ಟ,
ಸಮುಂಸಾರಕ ಕಟಲೆಕ ಕಟಕಪಪಾಲಮಾಕ ಅಮೆನ್ತ ಅಂತ
ಬ್ರೀಮಲಲಿಕಾರ್ಜುನವಿಂಗಕತ್ತಹ ನಮಸ್ಕರಿಕ್ತಿರೆನು.

(3)

अवन्तिकायां विहितावतारं
 मुक्तिप्रदानाय च सञ्जनानाम् ।
 अकालमृत्योः परिरक्षणार्थ
 वन्दे महाकालमहं सुरेशम् ॥

अवन्तिकायाम् विल्लीतावताराम्
 मुक्तिप्रदानाय च सञ्जनानाम्!
 अकालमृत्योः परिरक्षणार्थ
 वन्दे महाकालमहं सुरेशम्!!

सत्त्वं ज्ञानंकगण कटैत्तेव वैकक्क अवन्तिनाट्टिलं
 त्तेव नैय महाकाल विन्कत्तेत, अकाल मरणत्तेप पोक्क
 वेण्णटि नमस्कारकिंचित्तेन.

(4)

कावेरिका नर्मदयोः पवित्रे
 समागमे सञ्जनतारणाय ।
 सदैव मान्धातृ पुरे वसन्तं
 ओङ्कारमीशं शिवमेकमीडे ॥

कावेरिका नार्मदयोः पवित्रे
 समाकमे सत्त्वंज्ञनतारणाय!
 सतेव मान्धातृ रुप्तेव वसन्तम्
 ओङ्कारमीचम् चिवमेकमीटे!!

कावेरी, नार्मदेत आक्षिय नक्कीलिं पुण्यमाण कूटलं
 केषुत्तरत्तिलं, सत्त्वंज्ञनंकगणक कटैत्तेवृविक्क एप्पेपामुतुम्
 मान्धातृ रुपरम् एन्ऱ ओङ्कारेचवर एन्ऱ इत्तिलं विळांकि
 वरुम् ओङ्कार-क्षवरलिंकत्तेत ल्लेत्तरम् चेयकित्तेन.

(5)

पूर्वोत्तरे पारलिकाभिधाने
 सदाशिवं तं गिरिजासमेतम् ।
 सुरासुराराधितपाद पद्मं
 श्रीवैद्यनाथं सततं स्मरामि॥

பூர்வோத்தரே பாரவிகாபிதானே
 ஸதாசிவம் தும் கிரிஜாஸமேதம்!
 ஸாராஸாராராதிதபாத பத்மம்
 ஸ்ரீவைத்ய நாதம் ஸததம் ஸ்மராமி!!

பாரதத்தின் வடகிழக்கில் பறவி கேஷ்ட்ரத்தில் ஸ்ரீகிரிஜா
 ஸமேதரான வைத் யநாதேச்வரவிங்கத்தை - தேவாஸாசரர்
 களால் போற்றி சூஜிக்கப்பட்டவிங்கத்தை - எப்பொழுதும்
 தியானிக்கிறேன்.

(6)

ஆமர்஦்ஸங்ஜே ந஗ரே ச ரம்யே
 வி஭ுषிதாஜ்ஞ விவி஧ைஶ ஭ோಗை:
 ஸத்யமுக்திப்ரदமிஶமேக்
 ஶரீநாகநாநாத் ஶரண் ப்ரபதே ||

ஆமர்தஸம்ஞே நகரே ச ரம்யே
 விபூஷிதாங்கம் விவிதை:ச போகை:
 ஸத்புக்தி முக்திப்ரத மீசமேகம்
 ஸ்ரீநாக நாதம் சரணம் ப்ரபத்யே!!

ஆமர்தம் என்ற அழகான ஊரில் பலவித ஆபரணங்
 களால் அலங்கரிக்கப்பட்டவரும், நல்லோர்க்கு நல்வாழ்க்கை,
 மோகஷம் முதலியவற்றைத் தந்தருளுபவருமான ஸ்ரீநாகநாத
 ஸ்கவாமியை சரணமடைகிறேன்.

(7)

ஸாந்஦மாந்஦வனே வஸந்தம्
 ஆந்஦கந்஦ ஹதபாபஷுந்஦ம् ।
 வாரணஸீநாதமநாதநாநாத்
 ஶரீவிஶநாநாத் ஶரண் ப்ரபதே ||

ஸானந்த மானந்தவனே வஸந்தம்
 ஆனந்த கந்தம் ஹதபாபப்ருந்தம்!
 வாராணஸீநாத மனாத நாதம்
 ஸ்ரீவிச்வ நாதம் சரணம் ப்ரபத்யே!!

வாராணஸ் என்ற கேஷத்ரத்தில் ஆனந்தவனத்தில் ஆனந்தமாக வீற்றிருப்பவரும், ஆனந்தத்திற்கு மூலக்கருவாகவும், பாபங்களைக் களைபவராகவும், எளியோருக்குப் பங்காளனாகவும் இருக்கிற ஸ்ரீவிச்வநாதரை சரணமடைகிறேன்.

(8)

யோ ஡ாகினிஶாகினிகா ஸமாஜे
நிஷேவ்யமாண: பிஶிதாஶனை ஶா
ஸदைவ ஭ீஸாடிப்பிரஸி஦்஧
த் ஶக்தர் ஭க்தஹித் நமாஸி !!

யோ டாகினீ சாகினிகாஸமாஜே
நிஷேவ்யமாண: பிசிதாசனை:ச!
ஸதைவ பீமாதிபதப்ரலித்தம்
தம் சங்கரம் பக்தஹிதம் நமாயில்!!

டாகினீ, சாகினீ, முதலியவர்களால் சேவிக்கப்பட்ட பீமா' என்ற பெயருடன் விளங்கும் பக்த ப்ரியனான சங்கரனை வணங்குகிறேன்.

(9)

ஶ्रீ தாஸ்பர்ணி ஜலராசியோ
நி஬த்ய ஸ்தரு நிஶி பில்வப்பதை:
ஶரீராமசந்தரேண ஸம்சித்த
ராஸ்க்ராத்ய ஸததம் நமாஸி !!

ஸ்ரீதாம்ர பார்ணீஜூல ராசியோகே
நிபத்ய ஸேதும் நிசி பில்வபத்ரை:
ஸ்ரீராமசந்தரேண ஸமர்ச்சிதம் தம்
ராமேச்வராக்யம் ஸததம் நமாமி !!

தாமிரபர்ணீந்தியும், கடலும் சேருமிடத்தில் சேது பந்தம் செய்தபின் இரவில் ஸ்ரீராமர் பில்வதலங்களால் அர்ச்சித்த ஸ்ரீராமேச்வரவிங்கத்தை எப்பொழுதும் வணங்குகிறேன்.

(10)

सिंहाद्रिपार्श्वपि तटे रमन्तं
गोदावरीतीर पवित्रदेशे ।
यद्वश्नात्पातक जात नाशः
प्रजायते त्र्यम्बकमीशमीडे ॥

लीम्हूरात्तिपार्स्चवेषपि तटे रमन्तम्
कोत्तावर्तीर पवित्रतेशे!
यत् तर्सनात् पातक ज्ञात नाशः
प्ररज्ञायते तर्सयम्पकमीडे!!

लीम्हूराशल केषुत्तिरत्तिन्न अरुकिलं समवेळीयिलं
कोत्तावर्तीकरयिलं करीत्तु नीरुकुमं तर्सयम्पकरे लंतेऽत्तरमं
सेयकिरेण्. अवरे तर्सनम् सेयत्ताले पापमेलंलामं
नीन्कुम्!!

(11)

हिमाद्रिपार्श्वपि तटे रमन्तं
सम्पूज्यमानं सततं मुनीन्द्रैः ।
सुरासुरर्घक्षमहोरगाद्यैः
केदारसंज्ञं शिवमीशमीडे ॥

उर्मिमात्तिपार्स्चवेषपि तटे रमन्तम्
सम्पूज्यमानम् सततम् मुनीन्तरः!
सुरासुरर्घक्षमहोरगाद्यैः
केतारसंज्ञं शिवमीशमीडे!!

उर्मिमायमलयिन्न पक्कत्तिल्, मुनीवर्कलालुम्,
केवासुरर्कलालुम् पूजीक्कप्पट्ट केतारनात्तरे लंतेऽत्तरमं
सेयकिरेण्.

(12)

एलापुरीरम्यशिवालयेऽस्मिन्
समुलसन्तं त्रिजगद्वरेण्यम् ।
वन्दे महोदारतरस्वभावं
सदाशिवं तं धिषणेश्वराख्यम् ॥

ஏலாட்டூர்மய சிவாலயேஸ்மின்
 ஸமூல்லஸந்தம் த்ரிஜகத்வரேண்யம்!
 வந்தே மஹோதாரதர ஸ்வபாவம்
 ஸதாசிவம் தம் திஷ்ணேச்வராக்யம்!!

ஏலாபுரியிலுள்ள அழகிய சிவன் கோயிலில் விளங்கும்
 மூவுலகுக்கும் சிறந்தவரும், மிகவும் இளகிய சுபாவமுடைய
 வருமான திஷ்ணேச்வரர் என்ற சதாசிவரை வணங்குகிறேன்.

(13)

ஏதானி லிங்கானி ஸदைவ ஸ்த்ரா:
 ப்ராத: பாத்ந்தோஸ்மலமானஸாஶ !
 தே புத்ரபெளத்ரைஸ்ச தணைருதாரை:
 ஸத்கீர்த்திபாஜ: ஸுகிணோ ஭வந்தி ||

ஏதாநி லிங்காநி ஸதைவ மர்த்யா:
 ப்ராத: பாத்ந்தோஸ்மலமானஸா:ச!
 தே புத்ரபெளத்ரைஸ்ச தணைருதாரை:
 ஸத்கீர்த்திபாஜ: ஸுகிணோ பவந்தி!!

தெளிந்த மனதுடன் காலையில் இந்த த்வாதசலிங்க
 ஸ்தோத்ரத்தைப் படிக்கும் மனிதர் புத்ர - பெளத்ரர்களுடனும்,
 ஏராளமான தனதான்யத்துடனும், புகழுடனும் சுகமாக வாழ்வர்.

த்வாதசலிங்க ஸ்தோத்ரம் முற்றிற்று.

